



# புதுச்சேரி மாநில அரசிதழ்

## La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 13	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2023 லு	மார்ச் மீ	28 உ
No.		Poudouchéry	Mardi	28	Mars	2023 (7 Chaitra 1945)
No.		Puducherry	Tuesday	28th	March	2023

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் ..	272	Sentence arbitral du Travail de Tribunal.	.. 272	Award of the Labour Court ..	272
அரசு அறிவிக்கைகள் ..	280	Notifications du Gouvernement ..	280	Government Notifications ..	280
ஆபத்தான நிறுவனங்கள் ..	292	Etablissements dangereux ..	292	Dangerous Establishments ..	292
சாற்றறிக்கைகள் ..	293	Annonces ..	293	Announcements ..	293

(1)	(2)	(3)	(4)	(5)	(6)
Thiru/Tmt./Selvi :					
92	K. Dass Munia	Old No. 5/8, New No. 30, Pajanaimada Street, Oulgaret, Puducherry-605 010.	M.A., LL.B., PGDFL	Puducherry	18-08-2027
93	S. Suganthi	No. 34, Kaman Koil Street, G.N. Palayam, Arumbarthapuram, Puducherry-605 110.	B.A., LL.M.	Puducherry	18-08-2027
94	K. Saravanan	No. 19, Mariamman Koil Street, Anandhapuram, Kandamangalam Post, Puducherry-605 102.	B.B.A., LL.B.	Puducherry	18-08-2027
95	S. Sakthivel	No. 12. L.G.R. Street, Nallambal, Thirunallar Commune, Karaikal-609 601.	B.A., LL.B.	Karaikal	18-08-2027
96	A. Magesh Bala	No. 5, Vallalar Street, P.K. Salai, Karaikal-609 602.	B.A., LL.M., M.B.A.	Karaikal	18-08-2027
97	S. Thirumurugan	No. 30, 3rd Cross, Murugaram Nagar, Karaikal-609 602.	B.A., LL.B.	Karaikal	18-08-2027
98	Anas Gaffoor K.K.	147/F, Sithara Complex, Naluthara (PO), Palloor, Mahe-673 310.	B.Com., LL.B.	Mahe	18-08-2027
99	Kamidi Vijaya Kumar	No. 6-7-142, Farampeta, Yanam-533 464.	B.A., B.L.	Yanam	18-08-2027

### வில்லியனார் கொம்ப்யூன் பஞ்சாயத்து, புதுச்சேரி

#### ஆபத்தான நிறுவனங்கள்

#### அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர் வில்லியனார் கொம்ப்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்ப்யூன் பஞ்சாயத்தின் உத்தரவு வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/ செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. டி. ஏழுமலை, பிளாட் எண் 248, தாமரை வீதி, ஸ்ரீராம் நகர், புதுச்சேரி-605 006.	M/s. பாரத் ரெடி மிக்ஸ் கான்கிரட், மறு அளவை எண்கள் 47/1 பிடி, 47/2 பிடி மற்றும் 47/5 பிடி, சேதராப்பட்டு to பத்துகண்ணு ரோடு, கரகூர் வருவாய் கிராமம், வில்லியனார், புதுச்சேரி.	ரெடி மிக்ஸ் கான்கிரட்	120 மின் திறன்	15 நபர் (பணிமுறை-1) 15 நபர் (பணிமுறை-2)

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்புன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்புன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனங்களை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் வில்லியனூர் கொம்புன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் வில்லியனூர் கொம்புன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

வில்லியனூர், 2023 மார்ச் மீ 10 உ.

**D. ஆறுமுகம்,**  
ஆணையர்.

**VILLIANUR COMMUNE PANCHAYAT, PUDUCHERRY**

*Villianur, dated 10th March 2023.*

**Dangerous Establishments**

**NOTICE**

The undermentioned person has requested for permission to set up the following industry within the Villianur Commune Panchayat limits as detailed below:

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Thiru D. Elumalai, Plot No. 248, Thamarai Street, Sri Ram Nagar, Puducherry-605 006.	M/s. Bharath Ready Mix Concrete Re-survey Nos. 47/1pt., 47/2pt., and 47/5 pt., Sedarapet to Pathukannu Road, Karasur Revenue Village, Villianur, Puducherry.	“Ready Mix Concrete”	120 H.P.	15 Nos (shift 1) 15 Nos (shift 2)

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above proposed industry are invited to reach the Commissioner, Villianur Commune Panchayat, within ten days from the date of publication of this notice in the Official Gazette.

The objections so received within the specified period will be considered by this Commune Panchayat.

**D. ARUMUGAM,**  
Commissioner.

**AFFIDAVIT**

I, Vijayalakshmi, wife of Krishnamurthy, residing at No. 2, Kural Street, Anandha Nagar, Thattanchavady, Puducherry-605 009, do hereby solemnly and sincerely affirm and state on oath as follows:

That my name is mentioned as ‘R. Vijayalakshimi’ in my School Transfer Certificate Admission No. 204/74-75, issued by Government High School, Thondamanatham, Puducherry and in my Secondary School Leaving Certificate Register No. 171516, issued by Board of Secondary Education, Tamil Nadu.

I state that my name is mentioned as ‘Vijaya’ in my Elector’s Photo Identity Card No. DGL0219204, issued by the Election Commission of India.

I state that my name is mentioned as ‘Vijayalakshmi’ in my Aadhaar Card No. XXXX XXXX 5755, issued by the Unique Identification Authority of India and in my Savings Account Passbook No. XXXXX2760, issued by Indian Bank, Tirukkanoor Branch, Puducherry.

I state that my name is mentioned as ‘R Vijayalakshmi’ in my PAN Card No. AMJPV6163A, issued by Income-tax Department, Government of India.